

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் விளையாட்டுப் போட்டிகளுக்கான புகழரங்கத்திற்கு (Brampton Sports Hall of Fame) ஐந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

ப்ராம்ப்ட்டன், ON (மே 13, 2021) – ஒவ்வொரு வருடமும் ப்ராம்ப்ட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கம் (Brampton Sports Hall of Fame (BSHF)) ஆனது, ப்ராம்ப்ட்டன் நகரில் விளையாட்டுப்போட்டிகளின் வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்புக்களைச் செய்த தனி நபர்களின் சாதனைகளைப் போற்றிக் கொண்டாடுகிறது.

ஆர்லாண்டோ பொவென் (Orlando Bowen) அவர்கள் கால்பந்து போட்டிகளில் அவர் பெற்ற வெற்றிகளுக்காக தடகள வகையின் கீழாக சேர்க்கப்படுகிறார். ப்ராம்ப்ட்டனில் அவர் வளர்ந்து வருகையில் பல விளையாட்டுப் போட்டிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற இவர், NCAA யில் விளையாடுவதற்காக கால்பந்து வகையில் விளையாட்டு உதவித்தொகை பெற்று கனடியன் கால்பந்து லீக்-இல் அந்த விளையாட்டுக்கே உரிய நிபுணத்துவத்துடன் விளையாடியவர் ஆவார்.

கென்னத் காண்டி (Kenneth Condie) அவர்கள், குதிரைலாடம் வீசும் விளையாட்டில் அவருடைய அர்ப்பணிப்புக்காக கட்டுமானம் அமைப்பவர் எனும் வகையில் சேர்க்கப்படுகிறார். குதிரைலாடம் வீசும் விளையாட்டு வகையில் ப்ராம்ப்ட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கத்தில் (Brampton Sports Hall of Fame (BSHF)) முதன்முதலாக சேர்க்கப்படுபவர் இவரேயாவார். 1994 இல் ப்ராம்ப்ட்டன் நகர ஆண்களுக்கான குதிரைலாடம் வீசும் விளையாட்டு கிளப்பில் இவர் சேர்ந்ததில் இருந்து அந்த கிளப்பிற்கு இவரே உந்து சக்தியாக இருந்து வருகிறார் மற்றும் 1997 இல் இதற்கான குழுவில் அமர்த்தப்பட்டார்.

டிமோத்தி ட்ரிம்ப்பர் (Timothy Trimper) அவர்கள் தடகள விளையாட்டு வகையில் ப்ராம்ப்ட்டன் நகர ஹாக்கி விளையாட்டில் தனது அர்ப்பணிப்புக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். 1979 ஆம் ஆண்டில் சிக்காகோ ப்ளாக்ஹாக்ஸ் (Chicago Blackhawks) இல் முதன்முதலாக விளையாடத் துவங்கிய ட்ரிம்ப்பர் ப்ராம்ப்ட்டன் மைனர் ஹாக்கி சங்கத்திற்காக (Brampton Minor Hockey Association (BMHA)), சரித்திரம் படைத்தார்; அப்போதுதான் அவர் இந்த அமைப்பிலிருந்து NHL க்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்..

ஸெனி லிப்பின்ஸ்கி (Zeny Lipinski) அவர்கள் லாக்ரோஸ் எனும் விளையாட்டுக்கு, தான் அளித்த பங்களிப்புக்காக மூத்த வீரர் எனும் வகையில் சேர்க்கப்படுகிறார். லாக்ரோஸ் விளையாட்டின் அனைத்து வகையிலும் லிப்பின்ஸ்கி பங்களிப்பு செய்திருக்கிறார்; 1957 இல் அவர் விளையாடத் துவங்கியதில்

இருந்து இப்போது செயல்திகாரியாக இருக்கும் வரை லாக்ரோஸ் விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.

ராபர்ட் சாண்டர்ஸன் (Robert Sanderson) அவர்கள் லாக்ரோஸ் விளையாட்டில் கட்டுமான அமைப்பு வகையில் உள் சேர்க்கப்படுகிறார். சாண்டர்ஸன் அவர்களின், ப்ராம்பட்டன் எக்ஸெல்சியர்ஸ் (Brampton Excelsiors) உடனான ஈடுபாடானது 1969 இல் துவங்கியது. இவர் மேஜர் எக்ஸெல்சியர்ஸ் (Major Excelsiors), மற்றும் கனடியன் பாக்ஸ் லாக்ரோஸ் (Canadian Box Lacrosse) குழுவினரை சமாளித்திருக்கிறார்; தன்னுடைய மேலாளுமையின் கீழாக இந்த அணி பென்சில்வேனியாவில் உள்ள ஃபிலடெல்ஃபியாவில் உலக விளையாட்டுக்களில் தங்கப்பதக்கம் வென்றது.

ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கம் (Brampton Sports Hall of Fame (BSHF)) பற்றி மேலும் தெரிந்துகொள்ள வருகை புரியவும் brampton.ca/bshf.

ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கம் (Brampton Sports Hall of Fame (BSHF)) ஆனது 1979 ஆம் ஆண்டில் ப்ராம்பட்டன் நகர நிர்வாகத்துடன் இணைந்து, விளையாட்டுக்களில் அர்ப்பணிப்பு கொண்ட ஊக்குவிப்பாளர்களால் நிறுவப்பெற்றது. இது, கென்னெடி ரோட் சவுத் இல் 7575 என்ற எண்ணில் அமைந்திருக்கும் CAA மையத்தில் செயல்படுகிறது.

2022 ஆம் ஆண்டின் நியமனங்கள்

நமது நகரில், விளையாட்டுக்களில் தனித்துவமான பங்களிப்பு செய்த எவரையேனும் உங்களுக்குத் தெரியுமா? [2022 ஆம் ஆண்டிற்கான நியமனப் படிவத்தை பதிவிறக்குங்கள்!](#) நியமனப் படிவங்கள் ஜூன் 15, 2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அறிஞர் கூற்றுக்கள்

“2021 ஆம் ஆண்டின் ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கத்தில் (Brampton Sports Hall of Fame (BSHF)) சேர்க்கப்படுபவர்களுக்கு வாழ்த்துக்கள்! ப்ராம்பட்டனில் நிகழ்ந்த விளையாட்டுக்களுக்கான வரலாற்றையும், எங்கள் சமூகத்தில் இருந்தபடி, விளையாட்டுக்களில் சிறப்பான பங்களிப்புகளையும் சாதனைகளையும் செய்தவர்களை ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கத்தில் (Brampton Sports Hall of Fame (BSHF)) சேர்த்து கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டில் உள் சேர்க்கப்பட்டவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்குகின்றவர்களாவர் என்பதுடன், ப்ராம்பட்டனில் விளையாட்டுக்களை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். ”

- *பேட்ரிக் ப்ரவுன் , மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“இந்த ஆண்டின் ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கத்தில் (Brampton Sports Hall of Fame (BSHF)) நியமனதாரர்களை உள் சேர்ப்பதாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! இந்த ஐந்து புகழ்பெற்ற நியமனம் பெற்றவர்களும் எங்கள் சமூகத்தில் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளனர்; ஒவ்வொரு நாளும் தங்களை தலைவர்கள் என நிரூபித்துள்ளனர். அவர்களின் சாதனைகளை நாங்கள் அங்கீகரிப்பதுடன் 2022 ஆம் ஆண்டின் நியமனத்திற்கான பரிந்துரைகளையும் ஊக்குவிக்கிறோம். ”

- ஜெஃப் பெளமன், நகர கவுன்சிலர் வார்டுகள் 3 & 4; உறுப்பினர், ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்க (Brampton Sports Hall of Fame (BSHF)) குழு, ப்ராம்பட்டன் நகரம்

“2021 ஆம் ஆண்டின் ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்கத்தில் (Brampton Sports Hall of Fame (BSHF)) நியமனதாரர்கள் தங்கள் விளையாட்டு வல்லமை மூலமாக ப்ராம்பட்டனுக்கு கவுரவம் சேர்த்துள்ளனர். செயல்திறன் மற்றும் திறன் கொண்ட அனைத்து மட்ட மக்களுக்கும் 2022 க்கான நியமன பரிந்துரைகளை நாங்கள் வரவேற்கிறோம். ப்ராம்பட்டனில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள், அமைப்பாளர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் - இன்றே ஒருவரை பரிந்துரைக்கவும். ”

- டக் வில்லன்ஸ், நகர கவுன்சிலர் வார்டுகள் 2 & 6; உறுப்பினர், ப்ராம்பட்டன் விளையாட்டுப்போட்டிகளுக்கான புகழரங்க (Brampton Sports Hall of Fame (BSHF)) குழு, ப்ராம்பட்டன் நகரம்

“தொற்றுநோய் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான உள்சேர்ப்பு கொண்டாட்ட விழாக்கள் ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது என்றாலும், இப்போதைய உள்சேர்ப்புக்கு அனைவரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஊக்குவிக்கிறேன். புதிதாக சேர்க்கப்பட வேண்டியவர்களைப் பற்றி பரிசீலிக்க 2022 க்கான நியமன படிவத்தை பதிவிறக்கிக் கொள்ளவும். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம்.

பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடகத் தொடர்பு
மோனிக்கா துக்கல்
ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமூக ஈடுபாடு
யுக்திரீதியான தகவல் தொடர்பு
ப்ரம்ப்ட்டன் நகரம்
905-874-3426 | Monika.Duggal@brampton.ca